


©

GOVERNMENT OF TAMIL NADU
2015

[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 182]

CHENNAI, WEDNESDAY, AUGUST 19, 2015
Aavani 2, Manmadha, Thiruvalluvar Aandu–2046

Part II—Section 2

**Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.**

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT (courts VI A)

DECLARATION OF FORFEITURE OF THE BOOK NAMED “VENTHAR KULATHIN IRUPPIDAM ETHU?”
WRITTEN BY K. SENTHIL KUMAR UNDER THE CODE OF CRIMINAL PROCEDURE, 1973.

[G.O. Ms. No. 610, Home (Cts. VIA), 19th August 2015, ஆவணி 2, மன்மத, திருவர்ணாவர் ஆண்டு–2046.]

No. II(2)/HO/497(a-1)/2015.

WHEREAS on a careful consideration of materials placed on record, it appears to the State Government that the Book in Tamil titled as “Venthar Kulathin Iruppidam Ethu?” written by K. Senthil Mallar, founder, Mallar Meetpu Kalam and published by Mallar Meetpu Kalam contains false objectionable and distorted facts criticizing all communities and accusing them for the casteism;

AND WHEREAS the State Government is of the opinion that the said book contains matters and assertions, a few of which are listed out herein below which are certain to cause disharmony and feeling of enmity between different castes and communities and promote communal tension affecting public peace and tranquility namely;

1. தமிழர்களில் உழைக்க மறுத்த கூட்டம் பாலை நிலத்தில் வாழ்ந்து கொண்டு வழிப்பறி, திருட்டு ஆகிய ‘ஆற்றைத்தல்’ தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் என்றும் கள்ளர், மறவர் என்றும் அழைக்கப் பெற்றனர் (பக்கம்-18).

2. பட்டியலில் உள்ள சாதிகளில் வன்னியர்களையும் சேர்க்க முயன்றபோது இராமசாமி பட்டையாச்சி அதனைத் தடுத்து விட்டார். நாடார்களாகிய சாணார்களை பட்டியல் சாதிகளில் (SC) இடம் பெறவிடாமல் நாடார் சமூகத்தினர் பார்த்துக் கொண்டனர். (பக்கம்-41).

3. அண்ணாத்துறையின் தவறான மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொண்டு ‘ஆதி திராவிடன்’ என்ற சொல்லைப் பயன்படுத்த 1980-ல் ஆணை பிறப்பித்தது (பக்கம்-47).

4. மள்ளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் கள்ளர், மறவர்களைவிட எப்படித் தாழ்த்தப்பட்டார்கள்? கோனார், சாணாரைவிட எப்படித் தாழ்த்தப்பட்டார்கள்? வண்ணார், அம்பட்டையரைவிட எப்படித் தாழ்த்தப்பட்டார்கள்? (பக்கம்-52).

5. ஆவங்தார் கூட்டம் தற்போது தலித் என்றும் இம்மக்களை இழிவுபடுத்தத் துணிந்துள்ளது. ‘தலித்’ என்பதற்கு நொறுங்குண்டவன், நசங்குண்டவன், ஒடுக்குண்டவன், குழியில் விழுந்தவன், கீழானவன், அழுக்கானவன், செத்தமாடு தின்பவன், செத்த வீட்டில் பறை அடிப்பவன், சாக்கடை அள்ளுபவன், மலம் அள்ளுபவன் என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. இந்தப் பொருளாடக்கத்தில் சங்க காலம் முதல் சமகாலம் வரை ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத் தொழிலாகக் கொண்ட மள்ளர்கள் இல்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றே (பக்கம்-53).

6. இந்த 'தலித்' வியாபாரிகள் வாழ்நிலையில் பின்தங்கிய வண்ணார்களையும், அம்பட்டயர்களையும் 'தலித்' என்று சொல்வதில்லை (பக்கம்-58).

7. மள்ளர்களின் கல்வி அளவைவிட கள்ளர்களின் கல்வியறிவு கமார் 15 விழுக்காடு குறைவாக உள்ளது என்று கள்ளர் சமூகத் தலைவர்களே கூறுகிறார்கள். பட்டியல் சாதிகளில் இல்லாத இந்து நாடார், கள்ளர், மறவர், வன்னியர், இசுலாமியர், மீனவர், முத்தரையர், கைவினாஞர்கள் (விகவகர்மா), வண்ணார், அம்பட்டர் ஆகியோர் பழங்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மள்ளர்களின் அளவிலிருந்து குறைவாகவே உள்ளார்கள் (பக்கம் 64-65).

8. நாட்டில் பல முக்கியச் சாதிகள் குறிப்பாக நாடார், சாமார் சாதவ், மாலா, மாதிகா, மள்ளர், பறையர், புலயர், ஈழவர் ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக விடுதலை கிடைத்தால், வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்தில் பிராமணரும், அதற்கு அடுத்த நிலையிலுள்ள சில சாதிகளும்தான் அதிகாரத்தைப் பெறுவார்கள். அதனால் சாதிக் கொடுமைகள் தான் அதிகமாகும் எனக் கருதினார்கள். இதே காரணத்தைக் கூறியதற்காக நீதிக் கட்சிக்காரர்களையே 'தேசத் துரோகிகள்' என்று கூறினார்கள் (பக்கம்-76).

9. வாரலாறு இல்லாதவர்கள் வரலாறு தெரியாதவர்களைக் கொண்டு, அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி (மீண்டெழும் பாண்டியர் வரலாறு) புத்தகத்தை தடை செய்துள்ளது (பக்கம்-82).

10. தெலுங்கு நாய்க்கர் ஆட்சியின் 210 ஆண்டு கால ஆட்சியே மள்ளர் குலத்தாரின் வீழ்ச்சிக்கு காரணமாகும் (பக்கம் 85-86).

11. ஏன் கேவலம் திருடுகிற சாதியைச் சேர்ந்தவர்கள் கூட தங்களின் சாதியை மீசையை முறுக்கிக்கொண்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடிகிறது (பக்கம்-87).

12. (i) இராசபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியும், அரசு அலுவலகங்களும் உள்ள இடங்கள் மள்ளர்களுக்குச் சொந்தமானது.

(ii) மேல்நீலதநல்லூர் பகும்பொன் முத்தராமலிங்கத் தேவர் கல்லூரி அமைந்துள்ள இடம் மள்ளர்களுக்குச் சொந்தமானது.

(iii) மதுரை விமான நிலையம் அமைந்துள்ள இடம் சின்ன உடைப்பு ஊரினைச் சேர்ந்த மள்ளர்களுக்குச் சொந்தமானது (பக்கம்-91).

13. 10 ஆண்டுகள் மள்ளர்களுக்கான உரிமை தென்காசித் தொகுதியில் பறிக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிசிக் கட்சி (சி.பி.ஐ) கடந்த முறை அப்பாத்துரை என்ற பறையரையும், இந்தமுறை விங்கம் என்ற பறையரையும் நிறுத்தி வெற்றி பெறச் செய்தது. கம்யூனிசிக் கட்சியில் உள்ள மள்ளர்கள் தென்காசித் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டபோதும் அந்தக் கட்சி மறுத்து விட்டது. கள்ளர், மறவர் கருணாநிதியைப் பணிய வைத்துத் தங்களை 'மூவேந்தர் பரம்பரை' என்று வெற்றுப் பெருமை பேச வைத்தார்கள் (பக்கம் 99-100).

14. இது நடந்த உண்மை இந்த ஒற்றுமை தேவையா? அது எதற்காக? களத்தில் கள்ளர், மறவரை வெட்டிச் சாய்த்த மள்ளர்களின் வீர வரலாற்றை, 'அதிக்கத்தை வீழ்த்தியில் எழுச்சி' என்ற பறையர்களின் வீரம்போல காட்டிக் கொள்வதையும், சமூக விரோதிகள் பறையர், சக்கிலியர் வாய்களில் மலம் தினித்தாலோ, சிறுநீர் கழித்தாலோ அதை ஒட்டுமொத்தத் 'தலித்துக்களுக்கான அவலம்' போல காட்டி, அது, மள்ளர்களுக்கான இழிவு போன்ற தொற்றத்தை ஏற்படுத்துவதை இனிமேலும் ஏற்க முடியாது. தொடர்ந்து ஏமாறவும் முடியாது (பக்கம் 118-119).

15. மாட்சியிறச்சி உண்பது பறையர் சமூகத்தின் உணவு முறையாக உள்ளது (பக்கம்-119).

16. செத்தமாடு தின்பவர்கள் சக்கிலியர்கள். மள்ளர்கள் பெரும்பான்மை சமூகம். சக்கிலியர்கள் சிறுபான்மைச் சமூகம். மள்ளர்கள் போர்க்குணம் மிக்க ஒரு படைவழிச் சமூகம். சக்கிலியர்கள் அடிமைத் தொண்டுயியம் செய்யும் சமூகம். பயிர்த் தொழிலும், போர்த் தொழிலும் மள்ளர்களின் குலத் தொழில். சாக்கடை வழிக்கலும், செருப்புத் தைத்தலும் சக்கிலியரின் குலத் தொழில். நெல் உற்பத்தி செய்கின்ற மள்ளர்களும், மலம் அள்ளுகின்ற சக்கிலியர்களும் எப்படி ஒன்றாகும். (பக்கம்-120).

17. திருவிதாங்கூர் பகுதிகளில் சாணார் சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது. மேலாடை அணிந்தால் முலைவரி கட்ட வேண்டும். சாணார் சாதிக் கர்ப்பினிப் பெண்கள்கூட மாடுகளுக்குப் பதிலாக ஏர்க்கலப்பையில் அம்மன்மாகப் பூட்டப்பட்டுத் தொளி உழுவு செய்யப் பணிக்கப்பட்டனர். கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட சாணார் சாதிப் பெண்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பாலுட்டக்கூட அனுமதிக்கப்படவில்லை. எத்தகைய கொடிய நிலை அது. 'காணாமை' என்ற கொடிய நோய்க்கு ஆளான சமூகம் சாணார் சமூகம். சக்கிலியனைத் தொட்டால் தீட்டு. சாணானைக் கண்டாலே தீட்டு என்று சொல்லப்பட்ட காலம் அது (பக்கம் 122-123).

18. ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப்பாம்பரையினராகவும், அதிமுக ஆட்சியில் சீர்மரபினராகவும் அடையாளப்படுத்தப்பட்ட கள்ளர், மறவர்கள்கூட இன்று 'மாடசாமித் தேவர் மிட்டாய்க்கடை' 'பொன்னுசாமித் தேவர் புரோட்டாக் கடை' என்று கடைகள் வைக்க முடிகிறது (பக்கம்-128);

AND WHEREAS the writings of the author carries demeaning description and disparaging remarks against certain communities. The said portions of the book are likely to cause disharmony, feeling of enmity, hatred and ill-will between different communities;

AND WHEREAS the State Government is of the considered opinion that publication of the matter and assertions contained in the said book is punishable under Sections 153-A and 153-B of the Indian Penal Code (Central Act XLV of 1860);

Now, THEREFORE, in exercise of the powers conferred by clause (a) of sub-section (i) of Section 95 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that every copy of the book titled "Venthar Kulathin Iruppidam Ethu?" written by K. Senthil Mallar, published by Mallar Meetpu Kalam, its prints, copies, reprints, translation and such other documents containing extracts taken therefrom, be forfeited to the Government.

APURVA VARMA,
Principal Secretary to Government.

DECLARATION OF FORFEITURE OF THE BOOK NAMED “MADURAI VEERAN UNMAI VARALARU” WRITTEN BY KUZHANTHAI UNDER THE CODE OF CRIMINAL PROCEDURE, 1973.

[G.O. Ms. No. 611, Home (Cts. VIA), 19th August 2015, ஆவணி 2, மன்மத, திருவள்ளுவர் ஆண்டு-2046.]

No. II(2)/HO/497(a-2)/2015.

WHEREAS on a careful consideration of materials placed on record, it appears to the State Government that the Book in Tamil titled as “Madurai Veeran Unmai Varalaru” written by Kuzhanthai Royappan and published by Adhi Tamizhar Peravai, Trichy contains false, objectionable and distorted facts criticizing all communities;

AND WHEREAS the State Government is of the opinion that the said book contains matters and assertions, a few of which are listed out herein below, which are certain to cause disharmony and feeling of enmity between different castes and communities and promote communal tension affecting public peace and tranquility namely;

1. அருந்ததியருக்குப் பிறந்து, ஆதிக்கசாதிகளின் அடக்கு முறையை எதிர்த்து, ஆதிக்கசாதிப்பெண்ணை மணந்து, எதிர்த்தவர்களைக்கொண்டு, சூரையாடி தனியொருஆளாப் நின்று திருச்சியிலும், மதுரையிலும் மிகப்பெரிய கள்ளர் கூட்டத்தை ஒழித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலில் நுழைந்து இறைவழிபாடு செய்யப்போராடி, அதற்காக அவனே உள்ளே நுழைந்து உயிர் விட்டவன் தான் மதுரைவீரன் என்பதே உண்மை. சமூக விடுதலை வீரனை ‘அருந்ததியன்’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கண்ணதாகசனும், வரலாற்று ஆசிரியர் ஆர்.கே. சண்முகமும் மதுரைவீரன் திரைப்படத்தில் காசி (வாரணாசி) ராஜாவுக்கு மகனாகப் பிறந்தான். பிறந்தவன் கொடிச்சுற்றிப் பிறந்ததால் குலத்துக்கு ஆகாது மாலை சுற்றி பிறந்ததால் மன்னர் பரம்பரைக்கு ஆகாது என காட்டில் விடப்பட்டதாக ஒரு பொய் கதையை புனைந்து அதில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ஒரு வரலாற்று உண்மையை மறைத்து விட்டனர். (பக்கம் -8).

2. திரித்துக் கூறப்பட்டு வந்த மதுரை வீரனின் உண்மை வரலாறு (பக்கம் -11).

3. மதுரையை ஆண்ட மன்னர் திருமலைநாயக்கருக்கு பிறமலைக் கள்ளர்களால் பெரும் தலைவளி இருந்தது. திருடு, கொள்ளள மதுரை மாநகர் முழுவதும் பெரிய அளவில் நடந்துக்கொண்டிருந்தது எந்த வகைகளிலும் அவர்களை அடக்க முடியவில்லை. (பக்கம் -25).

4. தாசிகள் கோயிலின் சொத்து. இந்த பெண்கள் கோயிலை அலங்கரிப்பது, விழுக்காலங்களில் நிகழ்ச்சிகளில் ஆடுவது, பாடுவது, அம்மனை வழிபடுவது இவர்களின் வேலை. இவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த பெண்களை அரசன், அமைச்சன், கோயிலின் நிர்வாகி போன்றவர்கள் வைப்பாட்டியைப்போல் வைத்திருப்பார்கள். இது அன்றைய வழக்கில் இருந்தது. (பக்கம் -31).

5. இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடு, மாடுகளை ஒட்டிக்கொண்டு நாடோடிகளாக இந்நாட்டிற்கு பிழைப்புத்தேடி வந்த ஆரிய பார்ப்பனர்கள் இந்த மன்னனின் மைந்தர்களை தன் வசப்படுத்திக்கொண்டு, இந்து மதத்தால் மக்களை ஏற்றத்தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டு சொந்தநாட்டில் கல்வி-நிலம் மறுக்கப்பட்டு தன்மானத்தை இழந்து, அறிவியூந்து, அறியாமையால் அழிமையாக்கப்பட்டுள்ளனர். சாதியின் பெயரால் இன்னும் இழிசாதி மக்களாக நடத்தப்படுகிறார்கள். நாள்தோறும் தீண்டாமைக்கொடுமையால் வெட்டிப் படுகொலை செய்வதும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக புத்தர், ஜோதிராவ்யூலே, புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக நீதி தலைவர்கள் போராட வந்துள்ளனர். சாதியத்தின் வேராக இருக்கும் இந்து மதம்தான் இக்கொடுமைக்கெல்லாம் காரணம் என்று தான் வாழ்நாளெல்லாம் அதை ஒழிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் ‘நான் பிறக்கும்போது இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் கையில் இல்லை. ஆனால் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று பார்ப்பனியத்திற்கு எதிராக உருவான புத்த நெறியை ஏற்றுக்கொண்டார். (பக்கம் - 43 முதல் 44 வரை).

6. மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு வெளிப்புற சுவற்றில் அவரை சிலையாக வைக்கப்பட்டு, இன்னும் தீண்டாமை கடைபிடித்து வருகிறார்கள். (பக்கம் -45);

AND WHEREAS the writings of the author carries demeaning description and disparaging remarks against certain communities. The said portions of the book are likely to cause disharmony, feeling of enmity, hatred and ill-will between different communities;

AND WHEREAS the State Government is of the considered opinion that publication of the matter and assertions contained in the said book is punishable under clauses (a) and (b) of sub-section (1) of Section 153-A and clause (b) of sub-section (1) of Section 505 of the Indian Penal Code (Central Act XLV of 1860);

Now, THEREFORE, in exercise of the powers conferred by clause (a) sub-section (1) of Section 95 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that every copy of the book titled “Madurai Veeran Unmai Varalaru” written by Kuzhanthai Royappan, published by Adhi Tamizhar Peravai, Trichy, its prints, copies, reprints, translation and such other documents containing extracts taken therefrom, be forfeited to the Government.

APURVA VARMA,
Principal Secretary to Government.